

Written by

Saturday, 16 August 2008 13:22 - Last Updated Saturday, 16 August 2008 15:19

இலண்டன் மாநகராகிய வகைகூண்டத்திலே ஜார்ஜ் மன்னராகிய மகா விஷ்ணுவானவர் பார்லிமெண்டு என்னும் ஆதிசேனை மீது பள்ளிகொண்டிருக்கின்றார். ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ கதேநடராஜன், சி.இராஜ கோபாலாச்சாரி, வி.எஸ்.சீனிவாச சாஸ்திரி, எஸ். சீனிவாசயங்கார், சிவசாமி அய்யர், வங்கடடரமண சாஸ்திரி, சி.பி. இராமசாமி அய்யர், பி. ரெங்காச்சாரி, பி.ஆர். ராமச்சந்திரய்யர், எம்.கே.ஆச்சாரி, சத்தியமூர்த்தி முதலாகிய அனகே பி தவேர்கள் போய், கால் மாட்டில் நிற்குகொண்டு தவம் செய்கின்றார்கள்.

மகாவிஷ்ணு:- (தவேர்கள் தவத்திற்கிரங்கி) ஹே, பி தவேர்களே! எங்கு வந்தீர்கள்?

பி தவேர்கள்:- ஆபத்பாந்தவா, அநாத ரட்சகா தங்களிடம் தான் வந்தோம்.

ம.வி:- என்ன விசேஷம்?

பி.தே:- தவேர்களுக்கு ஏதாவது இடக்கண் வந்தால் அதைத் தடுக்க, தங்களையன்றி இந்த உலகத்தில் யார் இருக்கின்றார்கள்? எனவே தங்களிடம் வந்தோம்.

ம.வி:- என்ன விசேஷம்?

பி.தே:- மகாப் பிரபு! பழையபி ராட்சதர்களைய ஆதிக்கம் வலுத்துவிட்டது. பி தவேர்களாகிய எங்கள் நிலை இருப்பதா, இறப்பதா என ஊஞ்சலாடிக் கொண்டிருக்கின்றது. இந்தச் சமயம் தாங்கள் அருள்புரியவில்லையானால் பிலகோகமே சாம்பலாய் போய் விடும். பிலகோகமே இல்லையானால் மகா விஷ்ணுவாகிய தங்கள் பாடகபி திண்டாட்டமாய் போய் விடும். தங்களை வணங்கவோ, தங்களுக்குப் பிஜை ஆராதனைகள் உற்சவம் முதலியவகைகள் செய்யவோகிட, யாரும் இருக்கமாட்டார்கள். வணங்காததும் பிஜை காததும் பகவான் இருந்தனென்? ஒழிந்தனென்? எனவே இந்த சமயம் தாங்கள் கிருபைகொடுத்து எங்களகைக் கடைசித் தருளவணேடும்.

ம.வி:-என்ன, என்ன? உங்களுக்கு அப்பேர்ப்பட்ட கஷ்டம் என்ன வந்தது? சங்கதியைச் சொல்லுங்கள்.

பி.தே:- பிரபுவே! முன் யுகங்களில் தவேர்களுக்கு ஏற்பட்ட கொடும்கைகள் போல இப்போது பெரிய ஆபத்துகள் வந்திருக்கின்றன.

ம.வி:- எப்படி வந்திருக்கிறது? சீக்கிரம் விவரமாய்ச் சொல்லுங்கள்.

பி.தே:- எப்படியோ வந்துவிட்டது. பெரிய உபத்திரவமாய் இருக்கின்றது. ஓவ்வொரு யுகங்களிலும் தவேர்களுக்கு இடர்கள் செய்ய அசுரர்களாகவும், அரக்கர்களாகவும் ராட்சதர்களாகவும் வந்து எங்களை இடர்கள் செய்யும் போது, பகவானாகிய தாங்கள் தான் பல அவதாரங்களாக வளிக் கிளம்பி ராட்சதர்களை எல்லாம் அழித்து, எங்களையும் எங்கள் உயர்வாகிய வதேங்களையும், உத்தியோகங்களாகிய யாகத் தையும் காத்தருளி வருகிறீர்கள்.

ம.வி:-ஆம். அது உண்மைதான்.

பி.தே:- பிரபுவே! இந்த யுகத்திலும் அதுபோலவே ஒரு ராட்சதன் தோன்றி விட்டான். அவன் எங்களைய பெரிய பெரிய உத்தியோகமாகிய யாகத்திலும், வதேத்திலும் கையை

Written by

Saturday, 16 August 2008 13:22 - Last Updated Saturday, 16 August 2008 15:19

வதைத்து, அவை களையெல்லாம் அடியோடு ஒழிக்கப் பார்க்கின்றான்.

ம.வி:- அப்படிப்பட்ட ராட்சதன் யார்?

பி.தே:- பிரபுவே! அவன்தான் 'சுயமரியாதை' என்று சொல்லப்பட்ட ராட்சதன். அவன் இப்போது தவேர்களாகிய எங்களுக்கு மாத்திரம் துன்பம் விளைவிக்கின்றான் என்றோ, எங்களுடைய உத்தியோகங்களாகிய யாகத்தை மாத்திரம் அழிக்கின்றான் என்றோ கவலையே நமையே இருந்து விடாதீர்கள்! நாங்கள் ஒழிந்தால் பகவானாகிய தாங்களும் ஒழிந்துபோவது நிச்சயம். ஏனென்றால், எங்களை ஒழித்தால் தான் தங்களே ஒழிக்க முடியாமென்று நினைத்து முடிவுசெய்து, தங்களை ஒழிப்பதற்காகவே மூதலில் எங்களே ஒழிக்கின்றனாம்.

ம.வி:- அப்படியா! அப்பேரப்பட்ட ராட்சதனா அவன்? அவனுக்கு இவ்வளவு சக்தி எப்படி வந்தது?

பி.தே:- அவன் மகா தவசிரஷேடன்; பெரிய பெரிய தவங்கள் செய்து அதன் மீலம் பெரிய பெரிய வரங்களைப் பெற்றுவிட்டான். அன்றியும் தக்க ஆயுதங்கள் அவனிடமிருக்கின்றன. அவ்வாயுதங்களாகப் பயந்துகொண்டு சில்லரைத் தவேதகளும், தங்கள் பரிவாரங்களாகக் கட்ட அவனது பரிவாரங்களாக இருக்கின்றன. அவனைக் கண்டால் நடுங்காத மூனிகள் இல்லை; ரிஷிகள் இல்லை.

ம.வி:- அப்படியா! அவன் செய்யும் கொடுமை என்ன?

பி.தே:- மதம் பொய் என்கின்றான்; வதேம் பொய் என்கின்றான்; புராணம் பொய் என்கின்றான்; பராசரமீர்த்தி பொய்யாம்; மனுதர்ம சாஸ்திரம் பொய்யாம்; எல்லாம் பொய் என்கின்றான். இராமாயணம் பொய்யாம்; பாரதம் பொய்யாம்; திருவிளையாடல் புராணம் பொய்யாம்; பெரிய புராணம் கட்டப் பொய்யாம். தவேர்களாகக் கண்டது யார்? விஷணுவாகக் கண்டது யார்? சிவனாகக் கண்டது யார்? எல்லோரும் பொய் என்கின்றான். இருக்கின்றதாக அகச் சான்று, புறச் சான்று காட்டினாலோ, காட்டுகின்றவர்கள் எல்லோரையும் அயோக்கியர்கள், அன்னக் காவடிகள் என்கின்றான். அவனுடைய உபவத்திரவத்தினால் புராணங்களே விற்பனை ஆவதில்லை; காலட்சேபங்களே நடபெறுவதில்லை. இவனைப் போனாலும் போகட்டும். எங்கள் யாக்கங்களே நடபெறுவதில்லை. அவனால் எங்களுக்கு வகை சிரமமாக இருக்கின்றது.

ம.வி:- அப்படியா சொல்லுகின்றான்?

பி.தே:- ஆமாம், பகவானே?

ம.வி:- இன்னும் என்ன செய்கின்றான்?

பி.தே:- நாள் பொய் என்கின்றான்; திதி பொய் என்கின்றான்; சடங்கு பொய் என்கின்றான்; தரே பொய், திருவிழா பொய் என்கின்றான்.

ம.வி:- சரி, இவ்வளவுமும் பொய் என்கின்றானா?

பி.தே:- ஆம், பிரபு! மற்றும் இவனுடைய உபத்திரவத்தினாலே பூதகக் கடைக்காரன்

Written by

Saturday, 16 August 2008 13:22 - Last Updated Saturday, 16 August 2008 15:19

பட்டினி; புராணக் கடகைக்காரன் பட்டினி; புராணப் பிரசங்கப் பண்டிதன் பட்டினி; புரோகிதன் பட்டினி; அரசச்சகன் பட்டினி; குருமார் பட்டினி; சமயப் பிரச்சாரகன் பட்டினி; நல்ல ஆங்கிலம் படித்த சாஸ்திரிகள், சாதுக்கள் எல்லாம் பட்டினி கிடக்கும் படியாகிவிட்டது. இதைப்பற்றிக் கேட்டால் மட்டிதேக்கி, மணவெட்டி வயிறு வளர்க்கச் சொல்லுகிறான். கொடும்மை! கொடும்மை! சகிக்க முடியவில்லை.

ம.வி:- நமது கடவுள் தன்மையைப்பற்றி என்ன சொல்லுகின்றான்? அதையாவது ஒப்புக்கொள்ளுகிறானா, இல்லையா?

பி.தே:- கடவுளைப்பற்றிச் சொன்னால், எனக்கு அவசியமில்லை என்கின்றான். கடவுள் உண்டா இல்லையா என்றால், நான் அதைப்பற்றிக் கவலைப்படுவதே கிடையாது என்கின்றான். 'கடவுள் இருந்தாலும் சரி' இல்லாவிட்டாலும் சரி, அதைப்பற்றி உனக்கென்ன கவலை?' என்கின்றான்.

ம.வி:-பின்ன, அவன் எதைத்தான் ஒப்புக்கொள்ளுகின்றான்?

பி.தே:- அவன், 'மனிதனுக்கு மனிதன் அன்பு, இரக்கம், உதவி, ஒழுக்கம் இவற்றைத் தவிர மற்றொன்றையும் மதிப்பதில்லை' என்கின்றான்.

ம.வி:- அப்படியானால், இவற்றை எல்லாம் உலகம் ஒப்புக்கொள்ளுகிறதா?

பி.தே:- ஒப்புக்கொள்ளுகிறதே! இதுதானே ஆச்சரியமாய் இருக்கின்றது. ஒப்புக்கொள்ளுவது மாதிரிமா? இந்தச் சமயம் நாங்கள் திருவில் ஓண்டியாய்ப் போகிறதே ஆபத்தாய் இருக்கிறது.

ம.வி:- நீங்கள் என்ன செய்கின்றீர்கள்? நீங்களும் எதிர்த்துப் போர் செய்வதுதானே?

பி.தே:- நாங்களும் எங்களால் கட்டியவரை பார்த்தோம். எங்கள் ஆயுதங்களாக அந்த ராட்சதக் கட்டத்திலிருந்தே சில ஆள்களைக் கைப்பற்றி, அதன் மலமாகவும் போரிட்டுப் பார்த்தோம். அவர்கள் ஆயுதங்களும் எங்கள் ஆயுதங்களும் நாங்கள் காலிக் குப்பிடித்த ஆயுதங்களும் எல்லாம் அவன் ஆயுதங்களுக்கு முன்னால் முனை மழுங்கிப் போய்விட்டன.

ம.வி:- அப்பேர்ப்பட்ட அந்த ராட்சதனுடைய ஆயுதந்தான் என்ன?

பி.தே:- 'குடி அரசு', 'திராவிடன்', 'குமரன்', 'நாடார் குல மித்திரன்', 'தமிழன்', 'விஸ்வந்சேன்', 'சிங்கப்பிரம் முன்னேற்றம்', 'சுயமரியாதைத் தொண்டன்' முதலிய அனகே ஆயுதங்களின் வலிமை, எங்கள் ஆயுதங்களின் முனைகளை எல்லாம் மழுங்க வைத்ததுவிட்டன. எங்கள் காலி ஆயுதங்களும் உறையிலல்லாமல் வெளியே தலையீட்ட முடியவில்லை. இப்போது நாங்கள் செய்த பாம்பை ஆட்டுவதுபோல், பொய் வேஷம் போட்டுக் கொண்டு திரிந்து பார்த்தும் வேறு மாரக் கமில்லாததால் தங்கள் பாதத்தில் வந்து விழுந்துவிட்டோம். தாங்கள் தான் எங்கள்கை காப்பாற்றவேண்டும். தங்கள் பரிவாரங்களான 'சமைன் கமிஷன்' என்னும் உபதேவர்களையே நாங்கள் அறியாமல் பகிஷ்காரம் செய்துவிட்டோம். அதைத் தயவு செய்து மன்னிக்க வேண்டும்.

ம.வி:- இதற்காக என்ன என்ன செய்யச் சொல்லுகின்றீர்கள்?

Written by

Saturday, 16 August 2008 13:22 - Last Updated Saturday, 16 August 2008 15:19

---

பஃ.ததே:- துங் களிடமுள்ள சில பாணங் களகைக் கடேக் வந் திருக்கின்றுரோம் .

ம.வி:- எனன் பாணம் ?

பஃ.ததே:- 124 ஏ; 153 ஏ ஆகிய பாணங் கள் வணே டும் .

ம.வி:- ஏன் , 144 பாணம் வணே டாமா?

பஃ.ததே:- 144 அவனிடம் சலெல்லாது. அது சரமாரியாய் அவன் மலே விடப் பட்டும் , அது அவனிடம் போய் அவன் பாதத்தில் விழுந்து நமஸ்காரம் செய்து விட்டு வந்துவிட்டதோடு மாத் திரமல் லாமல் , திரும்பிவந்து எய்தவர்கள் மீ துங்குட சில சமயங்களில் பாய்ந்து விடுகின்றது.

ம.வி:- சரி; நமது துதரர்களை மூதலில் உங் கள் லகோகத்திற்கு அனுப்புகிறோம் ; அவர்களகைக் கண்டு பஃலகோ நிலை அறிந்து பிறகு வணே டியதுபோல் செய்துவோம் .

பஃ.ததே:- பிரபுவே! துங் கள் துதரக் கள் யார்? தயவு செய்து அதகைக் கண்டு சம் தரிவித்துவிட்டால் நாங் கள் ஜாக கிரதயாக இருக்க அனுக்கஃலமாயிருக்கும் .

ம.வி:- நமது துதரக் கள் 'சமைன் கமிஷனர்கள்'; அவர்களிடம் முறகைகளை மயெப்பியுங் கள் .

பஃ.ததே:- நாங் கள் அறியாத புத்தியினால் துங் கள் துதரர்களை ஆதியில் அலட்சியமாய் க் கருதி விட்டோம் ; அதனால் வந்த வினபை பகுதி என்றுகஃடச் சொல்லலாம் . ஆனாலும் , இப்போது அவர்களிடம் சொல்லிக் கொள்ளுவது எங் கள்குக் கண்டு கொஞ்சம் அவமானமாயிருக்கின்றதே!

ம.வி:- நரேில் தரிவிக்காவிட்டால் பாதகமில்லை; மறமைகமாக வேறு ஏதாவது வழிகளில் தரிவித்துவிடுங் கள் .

பஃ.ததே:- அப்படியே ஆகட்டும் , பிரபுவே! எப்படியாவது இந்தச் சமயம் எங் களகைக் காப்பாற்றுங் கள் . இல்லாவிட்டால் துங் கள்குக் கும் எங் கள்குக் கும் இரண்டுபரேக்கும் தே ஆபத்துவந்துவிடும் . இதனை நன்றாய் மனதில் வையுங் கள் .

ம.வி:- நம் மபைப்பற்றி நீ ன் கள் கவலைப்படாதீ ர் கள் . உங் கள் காரியத்தனை நீ ன் கள் ஜாக கிரதயாய் ப் பார்த்துக் கொள்ளுங் கள் . சரி, போய் வாருங் கள் !

(சித்திரபுத்திரன் கட்டுரை- 'கஃபஃஅரசு', 10.3.1929) <http://www.keetru.com/rebel/periyar/92.php>